



www.mailofislam.com

இஸ்லாமிய வரலாறு

அன்னை ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா



அன்னை ஸபிய்யா ரலியல்லாஹு
அன்ஹா அவர்களின் புனித
அடக்கஸ்தலம் -
ஜன்னத்துல் பகீ., மதீனா

இவர்களின் ஆரம்பப் பெயர்
ஸைனப் என்பதாகும். கைபர்
யுத்தத்தில் இவர்கள் சிறை
பிடிக்கப்பட்டவர்கள். யுத்தத்தின்
போது கிடைக்கும்
வஸ்துக்களில் அரசருக்கோ,
யுத்த தலைவருக்கோ வரும்
பொருளுக்கு ஸபிய்யா என்று
சொல்லுவது அரபிகளின்
வழக்கம். எனவே இவர்களும்
அதுமுதல் ஸபிய்யா என
அழைக்கப்பட்டு வந்தார்கள்.
இவர்களுக்குத் தாய், தந்தையர்
இருவர் மூலமும்

பெருமையுண்டு. இவர்களின் தந்தை பனூனுளைர் எனும்
வர்க்கத்தவரின் தலைவரான ஹை இப்னு அக்தப் என்பவராவார்.
இவ்வம்சம் நபி ஹாருன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைச்
சேர்கின்றது. இவர்களின் தாய் லஹா என்பவர் பனூகுறைளா
வம்சத்தினரின் தலைவரான சம்வால் என்பவரின் குமாரியாவார்.

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அன்னவர்கள் திருமணம் செய்துகொள்ள முன்னர் ஹஸ்ரத்
 ஸபிய்யா (ரலியல்லாஹு அன்ஹா) வுக்கு ஒருவர் பின்
 ஒருவராய் முறையே ஸலாம் பின் மஷ்கம் என்றும், அபுல்
 ஹகீக் என்றும் இரு கணவர்கள் இருந்தார்கள். ஹஸ்ரத்
 ஸபிய்யா (ரலியல்லாஹு அன்ஹா) வின் கணவன், தந்தை,
 சகோதரர் ஆகியோர் கைபர் யுத்தத்தில் மாண்டுபோயினர்.
 ஹஸ்ரத் ஸபிய்யா (ரலியல்லாஹு அன்ஹா) சிறை
 பிடிக்கப்பட்டார். தஹிய்யத்துல் கல்பீ (ரலியல்லாஹு அன்ஹு)
 என்பவர் கைபர் யுத்தத்தின் பொருட்களினின்றும் தனக்கு ஓர்
 அடிமை வேண்டுமெனக்கோர கண்மணி நாயகம்
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
 அங்கிருந்த பெண்களைக் குறித்து அந்தப் பெண்களின் எவரை
 விரும்புகின்றீர் என வினவ, அவர் ஸபிய்யாவை என்றார்.
 அப்பொழுது சில தோழர்கள் குறுக்கிட்டு, 'பனூனுளைர்
 பனூகுறைளாக் கூட்டத்தின் அரச குமாரியை அவருக்கு
 அடிமைப் பெண்ணாக அனுப்புவது முறையல்ல. ஆனால்
 தங்களிடமே ஸபிய்யாவை வைத்துக் கொள்வதுதான்
 சிறந்ததாகும்' என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம் அன்னவர்களை வேண்டி நின்றனர். அதை
 ஏற்றுக்கொண்டு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம் அன்னவர்கள் தஹிய்யா (ரலியல்லாஹு அன்ஹு)
 அவர்களுக்கு வேறொரு பெண்ணை அளித்துவிட்டு ஹஸ்ரத்
 ஸபிய்யா (ரலியல்லாஹு அன்ஹா) வை விடுதலை செய்து
 திருமணம் செய்துகொண்டார்கள். இது ஹிஜ்ரி 7 இல் நிகழ்ந்தது.
 ஹிஜ்ரி 10 இல் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி
 வஸல்லம் அன்னவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது ஹஸ்ரத்

ஸபிய்யா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களும் உடனிருந்தார்கள். ஹிஜ்ரி 35 ஆம் ஆண்டு உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இல்லத்தில் முற்றுக்கையிடப்பட்டிருந்தபோது அளவற்ற உதவி செய்தார்கள். பல நாயக வாக்கியங்கள் இவர்களால் வெளிவந்துள்ளன. இதர மனைவியர்போல் ஞானம் படைத்தவராயிருந்தார்கள். இவர்களின் அடக்கமும் பெருந்தன்மையும் எல்லோராலும் போற்றப்பட்டு வந்தன. இவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை அதிகம் நேசித்து வந்தார்கள். ஒருமுறை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நோயில் இருக்கும்போது “இந்த நோய் என்னை ஏன் பீடித்திருக்கக் கூடாது?” என்றார்கள். இதைச் செவியுற்றிருந்த ஏனைய மனைவிமாரைப் பார்த்து கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “ஸபிய்யா கூறியது உண்மையே” (அதாவது மிகைப்படக்கூறவில்லை) என்றார்கள். இவர்கள் தாராள குணமும் இளகிய மனமுடையவராக இருந்தார்கள். அத்துடன் அழகு மிக்கவராகவும் சிறிது குட்டையாயும் இருந்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 50 ஆம் ஆண்டில் தங்கள் 60 ஆம் வயதில் ரமழான் மாதம் காலமானார்கள்.



மேலும் பல இஸ்லாமிய பெரியார்களின் சரிதைகளை, எங்கள் இணையத்தளத்தில் வாசியுங்கள்:

www.mailofislam.com